1979 ஏப்ரல் 9]

கலிங்கியம் குளம் மதகுகள்.

*வினா எண் 677— திரு. ரா. வெங்கிடுசாமி என்கிற வெங்கிடு: மாண்புமிகு வேளாண்மை பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சிங்காநல்லூர் தொகுதி சர்க்கார் சாமக்குளம் கலிங்கியம் குளத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த மதகு புதுப்பிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

(ஆ) இந்த மதகை புதுப்பிக்க எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: (அ) போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் சென்ற ஆண்டுகளில், புதுப்பிக்கும் வேலையை எடுத்துக்கொள்ள இயலவில்லை.

(ஆ) சர்க்கார் சாமக்குளத்தை ஒரு நிலைப்படுத்தும் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் (பாசனம்) அவர்கள் ரூ. 30,000/-க்கான ஓர் மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மதகுகள் புதுப்பிக்கும் வேலை முடிவுபெற்றுவிட்டது. குளத்தை ஒருநிலைப்படுத்தும் வேலை 31-3-79-க்குள் முடிக்கப்படும்.

திரு. ரா. வெங்கிடுசாமி என்கிற வெங்கிடு: தலைவர் அவர்களே, மேற்படி குளம் சம்பந்தப்பட்ட வரைக்கும் மதகு உடைந்துவிட்ட காரணத்தால், கடந்த நான்கு ஆண்டுகளாக பாசன வசதியில்லாமல் அங்குள்ள விவசாயிகள் அவதிப் படுகிறார்கள். அந்தக் குளத்தின் பரப்பளவு எவ்வளவு, எத்தனை ஏக்கர்? இதில் ஒரு வருடம் தேங்கி நிற்கின்ற தண்ணீர் எவ்வளவு? இந்த நான்கு ஆண்டுகளில் தண்ணீர் இல்லாததால் ஒட்டு மொத்தமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: இதுபற்றிய குறிப்புகள் என்னிடத்தில் இல்லை. தனிக்கேள்வி போட்டால் விவரம் சொல்லுகிறேன்.

Research into communication of diseases through domestic animals.

*678 Q.— Thiru N. KITTAPPA: Will the Hon. the Minister for Agriculture and Irrigation be pleased to state :—

(*a*) whether any research has been made by the Veterinary College in this State into the communication of diseases from domestic animals to human beings; and

(*b*) if so, the details thereof?

[* 497-498-ம் பக்கங்களில் இணைப்பு 11 ஆக அச்சிடப் பெற்றுள்ளது]